

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ TOPICWISE QUESTION

✍ MONTHLY QUESTION AND ANSWER

22.09.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : [https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-](https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/)

[102987411064022/](https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/)

மாநில செய்திகள்

1. 'வள்ளலார்-200'

- ❖ வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் 'வள்ளலார்-200' என்ற **இலட்சினை, தபால் உறையை வெளியிட்டு ஆண்டு முழுவதும் அன்னதானம்** வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
- ❖ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவதற்காக **பி.கே.கிருஷ்ணாராஜ்வானவராயர்** தலைமையில் 14 உறுப்பினர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
- ❖ இந்த உலகுக்கு வருவிக்க உற்ற நாளின் 200-வது ஆண்டு அவர் தர்மசாலை தொடங்கிய **156-ஆம் ஆண்டு ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆம் ஆண்டு** ஆகியவற்றை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

2. இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்

- ❖ தமிழக கடலோரப் பகுதிகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான **கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம்** அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
- ❖ இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் **448 சதுர கிலோமீட்டர் பரப்பில் தஞ்சாவூர், புதுக்கோட்டை** மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அறிவித்து தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.
- ❖ **கடற்பசுவின் சிறப்பு:**
 - உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான கடற்பசுக்கள், கடல் புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன.
 - கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் பொருட்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், **வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும்** உதவி செய்கிறது.
 - கடல் புல் படுக்கைகள் வணிக ரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு இனபெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.
 - இப்போது சுமார் **240 கடற்பசுக்கள்** மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 - அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகின்றன.

3. உலக திருக்குறள் மாநாடு

- ❖ கம்போடியா நாட்டில் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம், அங்கோர் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து செப்டம்பர் 28 முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை உலக திருக்குறள் மாநாட்டை நடத்தி இருக்கின்றன.
- ❖ இந்த மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 29ஆம் தேதி அங்கோர் நகரில் திருவள்ளூர் சிலை திறக்கப்படுகிறது.

4. முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

- ❖ இவர் கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார்.
- ❖ கடந்த 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை சேடப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
- ❖ கடந்த 1999 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மத்திய செய்திகள்

1. இன்குபேஷன் மையம்

- ❖ ஜவுளிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் 'குளோபல்ஸ்பின்' என்ற பெயரில் இரண்டு நாள் வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.
- ❖ சர்வதேச குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஐ.எம்.காதி பவுண்டேஷன் என்ஐஎஃப்.பி. பவுண்டேசன் இணைந்து இதை நடத்தினர்.
- ❖ விசைத்தறிகளை அதிகம் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. கிராமப் பகுதிகளில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய துறையாக கைத்தறி மற்றும் கைவினைத் துறை உள்ளது.
- ❖ இத்துறையில் சுமார் 30 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

விளையாட்டு செய்திகள்

1. வரலாறு படைத்த இந்திய நீச்சல் வீரர்கள்

- ❖ இந்தியாவைச் சேர்ந்த நீண்ட தூர நீச்சல் வீரர்களான எல்விஸ் அலி

ஹஸாரிகா, ரிமோ சாஹா ஆகியோர் ரிலே நீச்சல் மூலமாக நார்த் சேனல் நீரிணையை கடந்து வரலாறு படைத்தனர்.

- ❖ ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அந்த நீரிணை பகுதியை நீந்திக் கடந்த, இந்தியா மற்றும் ஆசியாவை சேர்ந்த முதல் ரிலே அணி என்ற சாதனையை அவர்கள் எட்டியுள்ளனர்.
- ❖ இதில் எல்விஸ் அஸ்ஸாமையும், ரிமோ மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்களாவர்.
- ❖ நார்த் சேனலானது, வடக்கு அயர்லாந்தையும், ஸ்காட்லாந்தையும் இணைக்கும் **42 கிலோமீட்டர் தூரம்** உள்ள நீரிணை பகுதியாகும். இதை அவர்கள் 14 மணி நேரம் 38 நிமிடங்களில் நடந்துள்ளனர்.
- ❖ வடக்கு அயர்லாந்தின் டோனாகாடி பகுதியில் தொடங்கி, ஸ்காட்லாந்தில் உள்ள **போர்டேப்ட்ரிக்** என்ற இடத்தில் இந்த ரிலேவை இருவரும் நிறைவு செய்துள்ளனர்.